

1980 ஆம் ஆண்டு வருவாய் வாரிய நீக்கச் சட்டம்

சட்ட எண்.36/1980

வருவாய் வாரியத்தை நீக்குவதற்கும் அதனைச் சார்ந்த காரியங்களுக்கும் வகைசெய்யும் சட்டம்.

இந்தியக் குடியரசின் முப்பத்தோராவது ஆண்டில் தமிழ்நாடு மாநில சட்டமன்றத்தால் பின்வருமாறு இயற்றப்படுவதாக :-

1. குறுந்தலைப்பும் தொடக்கமும்.- (1) இச்சட்டம், தமிழ்நாடு 1980 ஆம் ஆண்டு வருவாய் வாரிய நீக்கச் சட்டம் என்று பெயர் பெறும்.

(2) இச்சட்டம், அரசு, அறிவிப்பின் மூலம் நிர்ணயிக்கும் நாளன்று செயலுக்கு வரும்.

2. விளக்கம்.- இச்சட்டத்தில், சந்தர்ப்பம் வேறு பொருளைக் குறித்தாலன்றி மற்றபடி.-

(அ) "தகுந்த அதிகாரி" என்பது,-

(i) ஆணையாளர்; அல்லது

(ii) அரசின் கூடுதல் செயலர் பதவித் தரத்திற்குக் குறையாத ஓர் அதிகாரி; அல்லது

(iii) மாவட்ட ஆட்சியர் பதவித் தரத்திற்குக் குறையாத ஓர் அதிகாரி.

பிரிவு 4 உட்பிரிவு (1)ன்படி அரசினால் குறிப்பிடப்பட்டவாறு.

(ஆ) "ஆணையாளர்" என்பது, பிரிவு 5ன்படி நியமிக்கப்பட்ட ஓர் ஆணையாளர் என்று பொருள்படும்.

(இ) "அரசு" என்பது, "மாநில அரசு" எனப் பொருள்படும்.

(ஈ) "சட்டம்" என்பது யாதொரு விதி, துணை விதி, விதிமுறை, அறிவிப்பு, திட்டம், படிவம் அல்லது ஆணை எனப் பொருள்படும்.

(உ) "உள்ளூர்ப் பகுதி" என்பது, வேறு பிரிவின்கீழ்ப் பிறப்பிக்கப்படுகிற அறிவிப்பின்கீழ் குறிப்பிடக்கூடிய ஒரு வருவாய் மாவட்டம் அல்லது வருவாய் மாவட்டங்கள் அல்லது ஒரு வருவாய் மாவட்டத்தின் பகுதி எனப் பொருள்படும்.

3. வருவாய் வாரியத்தை நீக்குதல்.- தமிழ்நாட்டில் உள்ள வருவாய் வாரியம் இதன் மூலம் நீக்கப்படுகிறது.

4. வருவாய் வாரியத்தின் அதிகாரங்களையும், வருவாய் வாரிய உறுப்பினர்களின் அதிகாரங்களையும், அரசு அல்லது தகுந்த அதிகாரி செலுத்த வேண்டுமென்பது.-

(1) இந்தச் சட்டம் செயலுக்கு வரத் தொடங்கும் நாளுக்கு அடுத்து முன்னதாக, யாதொரு சட்டத்தினால் அல்லது அதன்கீழ் வருவாய் வாரியத்திடம் அல்லது வருவாய் வாரியத்தைச் சேர்ந்த ஓர் உறுப்பினரிடம் நிலை பெற்றிருந்த அதிகார வரம்பும், அதிகாரங்களும், வருவாய் வாரியத்தால் அல்லது வருவாய் வாரிய உறுப்பினர் ஒருவரால் நிறைவேற்றப்பட்டு வந்த அலுவல்களும்,-

(i) அரசு; அல்லது

(ii) ஆணையாளர்; அல்லது

(iii) அரசின் கூடுதல் செயலாளர் பதவித் தரத்திற்குக் குறையாத ஓர் அதிகாரி; அல்லது

(iv) மாவட்ட ஆட்சியர் பதவித் தரத்திற்குக் குறையாத ஓர் அதிகாரி;

என்ற வகையில் இது தொடர்பான காரியங்களில் அறிவிப்பின்படி, குறிப்பிடப்படும் நாளிலிருந்து, அரசினால் குறிப்பிடப்பட்டவாறு செலுத்தப்பட வேண்டும்.

(2) அரசு, அது போன்றே உட்பிரிவு (1)ன் கீழ் வழங்கப்பட்ட ஓர் அதிகாரத்தை மாற்றலாம் அல்லது நீக்கலாம்.

விளக்கம்.- இந்தப் பிரிவின் செயல் நோக்கத்திற்காக வருவாய் வாரிய உறுப்பினர் ஒருவரிடம் நிலைபெற்றுள்ள அதிகார வரம்பு, அதிகாரங்கள் மற்றும் ஆற்றிய கடமைகள் என்பது, வருவாய் வாரிய உறுப்பினர் என்ற தகுதியில் அல்லது நியமிக்கப்பட்டபடி அல்லது யாதொரு சட்டத்தினால் அல்லது அதன்கீழ் வருவாய் வாரிய உறுப்பினர் என்ற தகுதியில் ஓர் உறுப்பினரிடம் நிலை பெற்றுள்ள அதிகார வரம்பும், அதிகாரங்களும் மற்றும் ஆற்றிய கடமைகளும் அடங்கும்.

5. ஆணையாளர்களை நியமித்தில்.- (1) அரசு, பிரிவு-4ன்படி அறிவிப்பின் மூலம் தாம் பொருத்தமெனக் கருதக்கூடிய எண்ணிக்கையுள்ள ஆணையாளர்களை நியமிக்கலாம்.

(2) அரசு, அதே போன்று உட்பிரிவு (1)ன் கீழ் ஏற்படுத்திய யாதொரு நியமனத்தையும் மாற்றலாம் அல்லது நீக்கலாம்.

6. அரசிடம் அல்லது தகுந்த அதிகாரியிடம் கூடுதல் அதிகாரங்கள் நிலைபெறுதல்.-

அரசு, அறிவிப்பின் மூலம், அரசின் கட்டுப்பாட்டின் கீழுள்ள (வருவாய் வாரியம் நீங்கலாக) யாதொரு அலுவலரிடம் அல்லது அதிகாரியிடம் நிகழ்காலத்தில்

செயலிலுள்ள யாதொரு சட்டத்தால் அல்லது அச்சட்டத்தின் கீழ் நிலைப்பெற்றுள்ள எவையேனும் அதிகாரங்களைச் செலுத்த அரசுக்கு அல்லது தகுந்த அதிகாரிக்கு, அதிகார உரிமையை அளிக்கலாம். மேலும் அந்த அதிகாரங்கள் எந்த உள்நூர்ப் பகுதிகளில் செலுத்தப்படவேண்டுமென்பதும், அந்த அறிவிப்பில் குறிப்பிடப்படவேண்டும்.

7. வருவாய் வாரிய அலுவலர்களின் பணி நிலைகள்.- அரசியலமைப்புச் சட்டத்தின் 311-வது பிரிவிற்குட்பட்டு, இச்சட்டம் செயலுக்கு வரக்கூடிய நாளுக்கு முன்னதாக வருவாய் வாரியத்தில் வேலைக்கமர்த்தப்பட்டுள்ள நபர்களின் பணி நிபந்தனைகளை முறைப்படுத்தலுக்கான விதிகளை அரசு செய்யும்.

8. இச்சட்டம் ஏனைய சட்டங்களை மேலோங்கி நிற்கும் என்பது.- நிகழ்காலத்தில் செயலில் உள்ள யாதொரு சட்டத்தில் மேற்படி சட்டத்தின் விதித்துறைகளுக்கு முரணாக என்ன சொல்லியிருப்பினும், இந்தச் சட்டத்தின் விதித்துறைகள் செல்திறன் உள்ளவையாகும்.

9. விதிகள் இயற்ற அதிகாரம்.- (1) அரசு, இந்தச் சட்டத்தின் செயல் நோக்கங்கள் அனைத்தையும் அல்லது அவற்றில் எதையேனும் செயல்படுத்த விதிகள் இயற்றலாம்.

(2) இந்தச் சட்டத்தின்கீழ் பிறப்பிக்கப்படும் விதிகள் அனைத்தும் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படவேண்டும். அவை, குறிப்பிட்ட தேதியன்று செயலுக்கு வரும் என்று திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டிருந்தாலன்றி, மற்றபடி அவை வெளியிடப்படும் தேதியிலிருந்து செயலுக்கு வரத் தொடங்கும்.

(3) இந்த சட்டத்தின்கீழ் இயற்றப்படும் ஒவ்வொரு விதியும் அது இயற்றப்பட்டவுடன் கூடிய விரைவில் சட்டமன்றத்தின் இரு அவைகளின் முன்பும் வைக்கப்பட வேண்டும். அவ்வாறு வைக்கப்படும் கூட்டத்தொடர் அல்லது அடுத்த கூட்டத்தொடர் முடிவடைவதற்கு முன் அத்தகைய விதியொன்றில் திருத்தம் செய்யப்பட வேண்டுமெனச் சட்டமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புக்கொண்டால், திருத்தப்பட்ட வாடிவத்திலேயே செல்திறன் உடையதாகும். அந்த விதி இயற்றப்படக்கூடாதென இரு அவைகளும், ஒப்புக்கொண்டால், அவ்வாறே அது இரத்தாகிவிடும். எனினும், அத்தகைய திருத்தம் அல்லது இரத்து அந்த விதியின் கீழ் இதற்கு முன் செய்யப்பட்ட அதன் செல்திறனை பாதிக்காது.

10. "வாரியம்" அல்லது "உறுப்பினர்" ஆகிய குறிப்புகளுக்குப் பொருள் கொள்ளுதல்.- யாதொரு சட்டத்தைப் பயன்படுத்துகையில், வருவாய் வாரியம் அல்லது வருவாய் வாரிய உறுப்பினர் பற்றி வரும் குறிப்பிற்கு சந்தர்ப்பம் வேறு

பொருளைக் குறித்தாலன்றி, பிரிவு 4, உட்பிரிவு (1)ன்கீழ் வெளியீட்டில் குறிப்பிடப்பட்டவாறு அரசினையோ அல்லது தகுந்த அதிகாரியையோ குறிப்பிடுவதாகவே கொள்ள வேண்டும்.

11. இடையூறுகளை நீக்க அதிகாரம்.- (1) இந்த சட்டத்தின் விதித்துறைகளைச் செயல்படுத்துவதில் ஏதேனும் இடையூறு ஏற்படுமானால், அரசு, இந்த சட்டத்தின் விதித்துறைகளுக்கு முரணாயிராத வகையில், அந்த இடையூற்றினை நீக்க, அவர்களுக்கு அவசியம் அல்லது அல்லது பொருத்தம் என்று தோன்றுகிற ஆணைகளைப் பிறப்பிக்கலாம்;

ஆனால், அத்தகைய ஆணை எதுவும், இந்தச் சட்டத்தின் தொடக்கத் தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த பிறகு பிறப்பிக்கப்படக்கூடாது.

(2) இப்பிரிவின்கீழ்ப் பிறப்பிக்கப்படும் ஆணை ஒவ்வொன்றும், அது பிறப்பிக்கப்பட்ட பின்னர், கூடிய விரைவில் சட்டமன்றத்தின் இரு அவைகளின் முன்பும் வைக்கப்பட வேண்டும்.

12. நீக்குதல்.- (1) தமிழ்நாடு 1803-ம் ஆண்டு வருவாய் வாரிய ஒழுங்குமுறை (தமிழ்நாடு ஒழுங்குமுறை I/1803), தமிழ்நாடு 1849-ம் ஆண்டு வருவாய் ஆணையாளர்கள் சட்டம் (மத்தியச் சட்டம் X/1849), தமிழ்நாடு 1894-ம் ஆண்டு வருவாய் வாரியச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் I/1894) ஆகியவை இதனால் நீக்கப்படுகின்றன.

(2) அவ்வாறு நீக்கம் செய்யப்பட்டபோதிலும், - (i) இந்தச் சட்டத்தின் தொடக்க நாளன்று செயலில் உள்ள யாதொரு சட்டத்தின்கீழ் வருவாய் வாரியத்தின் முன் அல்லது வருவாய் வாரிய உறுப்பினர் முன் விசாரணையிலுள்ள ஒரு விண்ணப்பம், மேல் முறையீடு, மறு விசாரணை மனு அல்லது ஏனைய நடவடிக்கை, பிரிவு 4 உட்பிரிவு (1)ன்படி வெளியீட்டில் குறிப்பிடப்பட்டவாறு அரசிற்கு அல்லது தகுந்த அதிகாரிக்கு மாற்றலாகி விட வேண்டும்.

(ii) இந்தச் சட்டத்தின் தொடக்க நாளுக்கு முன்னதாக, வருவாய் வாரியம் அல்லது வருவாய் வாரிய உறுப்பினர் பிறப்பித்த ஓர் ஆணை அல்லது அளித்த தீர்ப்பு உட்பட நிகழ்காலத்தில் செயலில் உள்ள யாதொரு சட்டத்தின்கீழ்ச் செய்யப்பட்ட எதுவும் அல்லது எடுக்கப்பட்ட யாதொரு நடவடிக்கை அல்லது நடவடிக்கைக் குறிப்பு அரசினால் அல்லது தகுந்த அதிகாரியால் செய்யப்பட்டதாக, எடுக்கப்பட்டதாக, பிறப்பிக்கப்பட்டதாக அல்லது கொடுக்கப்பட்டதாகக் கருதப்பட வேண்டும்.